

புரொக்வில் நகரம் செளகரிகமான அமைவிடம், கண்கவரும் அழகு, மிகச்சிறந்த உணவு விடுதிகள் மற்றும் போட்டிகரமான பொழுதுபோக்கு வசதிகள் என்பவற்றுக்கு நீண்டகாலமாகப் புகழ்பெற்று வந்துள்ள இடமாகும். சென்ட் லோரன்ஸ் நதிக்கரையின் அழகிய தோற்றத்தை காணக்கூடிய இடத்தில் 1000 தீவுகளுக்கு மிக அண்மையாக இருப்பதனால் உண்மையில் இந்த புரொக்வில் நகரம் கனடாவின் இயற்கைக் காட்சிகள் நிறைந்த இனிமையான வதிடங்களில் ஒன்றாக விளங்குகின்றது. உலக ஆரோக்கிய நிறுவனம் இந்த புரொக்வில் நகரத்தை உலகளாவிய முறையில் குறிப்பிட்டுக் கூறத்தகுந்த ஒரு பாதுகாப்பான சமூகமாகத் தேர்ந்தெடுத்து உள்ளது என்பதும் உங்களுக்குத் தெரியுமா? இங்கு வாழுகின்ற 97% அளவான நகரவாசிகள் பாதுகாப்பான வாழ்க்கையை அனுபவித்து வருவதாக உணர்ச்சிகின்றனர் என ஒரு சமூகக் கருத்தாய்விலிருந்து தெரியவந்துள்ளது. அவர்கள் தமது இல்லங்களில் 99% அளவான பாதுகாப்பையும், பகல் நேரங்களில் வெளியில் 98% அளவான பாதுகாப்பையும், இரவில் நகரத்தில் எங்கு நடந்தாலும் 85% அளவான பாதுகாப்பையும் அனுபவித்து வருவதாக உணர்ச்சிகின்றனர் என்று அக்கருத்தாய்வு தீர்மானித்தது!. குடும்பங்களும் ஓய்வு பெற்றவர்களும் வாழ்வதற்குத் தமது வதிவிடமாகப் புரொக்வில் நகரத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்த ஒரேயொரு விடயம்தான் மிகப் பெரும் கவர்ச்சியாக அமைகிறது.



வியாபாரங்களுக்கு இந்த நகரம் புவியியல் ரீதியாக முக்கியமான அமைவிடத்தில் இருப்பதனால் சகல சேவைகளையும் இலகுவாக அணுகும் வசதியுடைய ஒரு நகரமாக உள்ளது. இந்த நகரம் ஒட்டாவா, மொன்ட்ரியல் மற்றும் ரொறொன்ரோ ஆகிய நகரங்களுக்கு இடையில் மத்தியில் அமைந்திருக்கின்றது. வடக்கு நியூயோர்க் மாநிலத்திற்குப் போகும் இரண்டு சர்வதேசப் பாலங்கள் இங்கிருந்து சில நிமிட பிரயாண தூரத்தில் உள்ளன. சிறிய ஒரு நிலையத்தில் தமது வர்த்தக முயற்சிகளை அமைத்துக்கொள்ள விரும்புகின்றவர்களுக்கு செளகரிகமான பொருளாதார அனுசூலம் வாய்ந்த ஓர் இடமாக இது விளங்கும். சென்ட் லோரன்ஸ்/பெரும் ஏரிகள் பகுதியின் நடுவில் அமைந்து, உலகத்தில் உட்பகுதி நிலத்தினுள்ளே ஓடும் மிகப்பெரிய நீர்மார்க்க வழிகளில் ஒன்றை அண்மித்து இருப்பதனால் இந்த புரொக்வில் நகரம் இங்குள்ள வியாபாரங்களுக்கு பெரும் சர்வதேச வியாபாரச் சந்தைகளுக்கான பிரவேச வசதியையும், உள்ளூர்வாசிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பல்வேறு வகையான மகிழ்வூட்டும் செயற்பாடுகளுக்கான வாய்ப்பினையும் வழங்குகிறது.

லீட்ஸ் மற்றும் கிரென்வில் (Leeds & Grenville) பிராந்தியத்திற்கு உங்களை வரவேற்கின்றோம்! இங்கு நீங்கள் வருகை தந்தமைக்கு எமது நன்றி. இந்தப் பிராந்தியத்தில் 13 மாநகராட்சிகள் இருக்கின்றன. ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தனிச்சிறப்பான கவர்ச்சி அம்சங்களும் வரலாறும் பொருளாதாரக் கட்டமைப்பும் இருக்கின்றன. இந்தப் பிராந்தியத்தையும் இதிலுள்ள மாநகராட்சிகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் முகமாக நாம் உங்களது சொந்த மொழியில் ஒவ்வொரு மாநகராட்சி பெற்றியும் கட்டமைப்புக் குறிப்புக்களைத் தயாரித்து வைத்துள்ளோம்.

- மொத்தச் சனத்தொகை: 21,854 (Statistics Canada Census 2016)
- ஜனவரி மாதச் சராசரி வெப்பநிலை: -3 °C (27 °F)
- பூலை மாதச் சராசரி வெப்பநிலை: 26 °C (70 °F)
- வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி: 44" மழை, 6.7" பனி
- சராசரி வீட்டு வருமானம்: \$84,400
- சராசரித் தொழிலின்மை வீதம்: 5-6 %
- உயர் பாடசாலைக் கல்வி பெற்ற வயதுவந்தவர்கள்: 5,700
- கல்லூரி அல்லது பல்கலைக்கழக டிப்பிளோமாப் பட்டம் பெற்ற வயதுவந்தவர்கள்: 8,890
- 2 படுக்கை அறைகள் அடங்கிய அடுக்குமாடி வதிவிடத்தின் சராசரி மாதாந்த வாடகைச் செலவு: \$883
- சராசரி 3 படுக்கையறை விலகியிருப்பதாக மாளிகை: \$251,217



## மேலதிகத் தகவல்கள்

Rob Nolan, பொருளாதார அபிவிருத்தி முகாமையாளர் 1 King Street West, Brockville, Ontario K6V 7A5 Canada  
புரொக்வில் நகரம் 613-342-8772 / [rnolan@brockville.com](mailto:rnolan@brockville.com)